DR. H. V. HANDE : While we are thankful to the Minister for the restoration of the old routes, may I know whether the Routes 19-M and 19-S, which touch Indira Nagar and Shastri Nagar, does not touch Besant Nagar? As the residents of Besant Nagar feel that it will be useful if the buses on these routes touch Besant Nagar also, will the Minister be pleased to consider this suggestion and will he be pleased to tell us the position with reference to cut services?

THE HON. THIRU S. J. SADIQ PASHA : I am told by the Director of State Transport that no written representation has been received. If any written representation is received, it will be considered.

திரு. என். எஸ். வி. சித்தன் : பேரவைத் தலைவரவர்களே, இந்த அரசு போக்குவரத்து வழித்தடங்கள் சிக்கனச் சீரமைப்பின் காரணமாகக் கட்டண உயர்வு ஏற்பட்டிருக்கிறதா? ஆமெனில் அதன் விவரம் என்ன? புறநகர்ப் பகுதிகளிலிருந்து நேரடியாகச் சென்னைக்கு வர முன்போல் நேரடியாக பஸ் விடுவதற்கு அரசாங்கம் முன்வருமா?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : தலைவரவர்களே, கட்டண உயர்வுபற்றிய குறிப்பில்லை. ஆனல் பத்திரிகைச் செய்தியிலே கட்டணம் அதிகரித்திருப்பதாக வந்திருக்கிறது. அதுபற்றி நான் இயக்குநரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன். விளக்கம் கிடைத்தபிறகு, நாளைக்கு என்னுடைய மானியக்கோரிக்கையின்போது பதில் சொல்லுகிறேன்.

(6) அறிக்கை அளித்தல்.

மகளிர் நலந்துறைபற்றிய பரிந்துரைகளின்மேல் அரசு எடுத்த நடவடிக்கை குறித்த மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அடுத்து, மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை அளித்தல்.

திரு. ஏ. வி. பி. ஆசைத்தம்பி : தலைவரவர்களே, மகளிர் நலத்துறை பற்றிய அறிக்கையில் அடங்கியுள்ள மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் அரசு எடுத்த நடவடிக்கை பற்றிய அக்குழுவின் அறிக்கையை (13-வது அறிக்கை) பேரவைக்கு அளிக்கிறேன்.

(7) 1970-71-ம் ஆண்டிற்கான நிதிக் கோரிக்கைகள்மீது வாக்கெடுப்பு—தொடர்ச்சி.

(அ) கோரிக்கை எண் 20—தொழில்கள்.

மாண்புமிகு திரு. செ. மாதவன் : தலைவரவர்களே, ஆளுநர் அவர்களின் பரிவுரையின்மேல், கீழ்க்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன் :—

" நிதிக் கோரிக்கை எண் 20—தொழில்கள் * என்ற தலைப்பின்கீழ் ரூ.3,85,00,400-க்கு மேற்படாத தொகை அரசுக்கு வழங்கப்படவேண்டும்".

* 498-ம் பக்கங்களில் கொள்கை விளக்கு குறிப்பு அச்சிடப்பட்டுள்ளது.